

**UG-219**

**BBM-31**

**B.Com. DEGREE EXAMINATION –  
JUNE, 2019.**

Third Year

Bank Management

**INCOME TAX**

Time : 3 hours

Maximum marks : 75

**SECTION A — (3 × 5 = 15 marks)**

Answer any THREE questions.

1. What are the powers of chief commissioner of Income Tax?  
வருமான வரி முதன்மை ஆணையரின் அதிகாரங்கள் யாவை?
2. Mr. Ravi an Indian Citizen goes to Singapore for employment during the previous year 2018-19 on 1<sup>st</sup> September 2018. He was an Indian from his birth during the year 1987. Identify his residential status.

திரு. ரவி என்ற இந்திய குடிமகன் தன்னுடைய பணி நிமித்தமாக 2018-19 ஆண்டு செப்டம்பர் 2018, 1 தேதி சிங்கப்பூர் சென்றார். அவர் தன்னுடைய 1987 ம் ஆண்டு பிறந்த நாளிலிருந்து இந்தியாவில் வசிக்கிறார். அவருடைய குடியிருப்பு நிலையை தெரிவிக்க.

3. Explain any six incomes that are totally exempted from tax.

முழு வருமான வரி விலக்களிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஆறு வருமானங்களை விளக்குக.

4. What is dividend? Is it taxable? Explain.

பங்காதாயம் என்றால் என்ன? இதற்கு வரி உண்டா? விளக்குக.

5. What are the deductions allowed from Income from other sources?

இதர வகை வருமானத்திலிருந்து அளிக்கப்படும் கழிவுகள் யாவை?

#### SECTION B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. What is capital gain? What are its types? What capital gains are exempted U/S 54?

மூலதன ஆதாயம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? எந்தெந்த மூலதன ஆதாயங்களுக்கு பிரிவு-54ன் படி வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

7. You are asked to compute the tax liability of Mrs. X from details given below. Her previous year is 2018-19.

Particulars	Rs.
Income from salary	2,40,000
Rent received from a House Property let out	1,00,000
Business Income	50,000
Unabsorbed depreciation (2012-13)	4,000
Unabsorbed depreciation loss (2012-13)	6,000
Speculation loss	2,000
Short term capital loss	4,000
Long term capital gain	10,000
Income from other sources	5,000
Share of profit from a firm	10,000
Minor son of Mrs. X, Mr. S (Income earned by acting in a film)	60,000
Payment of Insurance premium in LIC of India on her husband's life (policy value Rs. 2,00,000)	5,000
Purchase of NSC VIII issue	98,000
Repayment of principal towards Housing loan in LIC housing finance LTD	20,000

கீழ்கண்ட விவரங்களிலிருந்து திருமதி. X என்பவரின் வரிப் பொறுப்பைக் கண்டுபிடிக்க. அவரின் முந்தைய ஆண்டு 2018-19 எனக் கொள்க.

	ரூ.
சம்பள வருமானம்	2,40,000
வீட்டு வாடகைக்கு விட்டு வந்த வாடகை	1,00,000
வணிக வருமானம்	50,000
ஈர்க்கப்படாத தேய்மானம் (2012-13)	4,000
ஈர்க்கப்படாத வணிக நட்டம் (2012-13)	6,000
ஊக வணிக நட்டம்	2,000
குறுகிய கால மூலதன நட்டம்	4,000
நீண்ட கால மூலதன ஆதாயம்	10,000
இதர வருமானம்	5,000
கூட்டாண்மையிலிருந்து கிடைத்த இலாபப் பங்கு	10,000
திருமதி. X-ன இளவர், திரு. S (திரைப்படத்தில் நடித்து சம்பாதித்த வருமானம்)	60,000
தனது கணவர் வாழ்க்கைக்காக LIC – இந்தியாவில் செலுத்திய காப்பீட்டு முனைமம் (பாலிசி மதிப்பு ரூ. 2,00,000)	5,000
NSC எட்டாவது வெளியீடு வாங்கியது	98,000
LIC வீடுகட்டும் நிதி நிறுவனத்தில் வீடு கட்ட கடன் திருப்பி செலுத்தும் அசல் தொகை	20,000

8. Write notes on :

- (a) PAN
- (b) Rectification of mistakes

PAN மற்றும் தவறுகளை திருத்துதல் பற்றி விரிவாக விளக்குக.

9. Calculate taxable profit of the assessee for the assessment year 2006–07 from the particulars given below :

Profit for the P.Y. 2005–06 (Before charging the following amounts) Rs. 2,60,000.

- (a) Amount given to National laboratory (so notified Rs. 20,000)
- (b) Cost of land acquired for constructing research laboratory Rs. 1,00,000
- (c) Cost of building and plant and machinery required for research Rs. 3,50,000
- (d) Amount given as salary to staff engaged in research. (relating to a field not related to assessee's own business during 2004–05) (business started on 1.4.05) Rs. 30,000.
- (e) Salary given as salary to staff engaged in research within the premises during 2005-06 Rs. 60,000

கீழ்கண்ட விவரங்களை கொண்டு மதிப்பீட்டு ஆண்டு 2006–07 க்கு வரி செலுத்துபவரின் வரிக்குட்பட்ட இலாபத்தை கணக்கிடுக.

2005–06ம் முந்தைய ஆண்டின் இலாபம் (கீழ்கண்ட பணத்தை கழிப்பதற்கு முன்) ரூ. 2,60,000

(அ) தேசிய ஆய்வு கூட்டத்திற்கு (முறையாக அறிவிக்கப்பட்டது) பணம் கொடுத்தது ரூ. 20,000

(ஆ) ஆராய்ச்சி கூடம் கட்டுவதற்காக வாங்கிய நிலம் ரூ. 1,00,000

(இ) ஆராய்ச்சி செய்வதற்காக கட்டிடம் மற்றும் பொறி மற்றும் இயந்திரம் வாங்கியது ரூ. 3,50,000.

(ஈ) ஆராய்ச்சி பணியில் ஈடுபடும் பணியாட்களுக்கு கொடுத்த சம்பளம் (இது வெளியிடத்தில் ஆராய்ச்சி செய்வது சம்பந்தமாகவும், முந்தைய ஆண்டு (2004–05) ஆண்டின் வரி செலுத்துபவரின் சொந்த தொழிலுக்கு சம்பந்தமில்லை ரூ. 30,000) (தொழில் தொடங்கியது 1.4.2005)

(உ) ஆராய்ச்சி செய்வதற்கு வளாகத்திற்குள் தரும் பணியாட்களின் சம்பளம் ரூ. 60,000 (2005–06ம் ஆண்டுக்குரியது)

10. From the following calculate income from salary of Mr. Raghavan who is working in LMN Ltd., Chennai.

Basic Salary	Rs. 50,000 p.m
Dearness allowance	Rs. 30,000 p.m
Bonus	Rs. 1,00,000
CCA	Rs. 1,500 p.m
Entertainment allowance	Rs. 6,000 p.m
Education allowance	Rs. 8,000 p.m. (for his two children)
Hostel allowance	Rs. 10,000 p.m. (for his two children)
Academic research allowance	Rs. 25,000 (cost Rs. 50,000)
HRA	Rs. 20,000 p.m. (Rent paid Rs. 12,000 p.m)
Conveyance allowance for official purposes	Rs. 3,000 p.m

திரு. ராகவன் என்பவர் சென்னை LMN லிமிட்டெட் வேலை செய்து வருகிறார். பின்வரும் குறிப்புகளில் இருந்து அவரது சம்பள வருமானத்தைக் கண்டுபிடிக்க.

அடிப்படை சம்பளம் மாதம் ரூ. 50,000, ஆக விலைப்படி மாதம் ரூ. 30,000, மேலுதியம் ரூ. 1,00,000. நகர் சரிக்கட்டுப்படி மாதம் ரூ. 1,500, கேளிக்கை படி மாதம் ரூ. 6,000, கல்விப்படி ரூ. 8,000 மாதம் (இரு குழந்தைகளுக்கு), விடுதிப்படி ரூ. 10,000 (இரு குழந்தைகளுக்கு) கல்வி ஆரய்ச்சிப்படி ரூ. 25,000 (செலவு செய்தது ரூ. 50,000) வீட்டு வாடகைப்படி மாதம் ரூ. 20,000 (வாடகை செலுத்தியது மாதம் ரூ. 12,000) பயணப்படி அலுவலகத் தேவைக்காக – மாதம் ரூ. 3,000. அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் சேர்ந்தது எனக் கொள்க.

11. Calculate Income from House property from the following :

Municipal value Rs. 6,000 p.m

Fair rental value Rs. 7,000 p.m

Standard rent Rs. 6,250 p.m

Actual Rent Rs. 7,500 p.m

The house has been let out from 1<sup>st</sup> January of 1997. In the year 2002 and 2003 it was self occupied. Again from 1<sup>st</sup> April 2003. It was let out. During the P.V. half month rent could not be realised.

பின்வருவனவற்றில் இருந்து வீட்டு சொத்து வருமானத்தைக் கணக்கிடுக.

நகராட்சி மதிப்பு ரூ. 6,000 (மாதம்)

நிலவும் வாடகை மதிப்பு ரூ. 7,000 (மாதம்)

வாடகை கட்டுப்பாட்டுச்

சட்டத்தின் கீழ் வாடகை ரூ. 6,250 (மாதம்)

வாடகை பெற்றது ரூ. 7,500 (மாதம்)

இந்த வீடு 1997 ஜூவரி 1 முதல் வாடகைக்கு விடப்பட்டது 2002 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அது உரிமையாளரால் பயன்படுத்தப்பட்டது. மீண்டும் 2003 ஏப்ரல் - 1 முதல் வாடகைக்கு விடப்பட்டது. முந்தைய ஆண்டு அரைமாத வாடகை பெறப்பட வில்லை.

12. Elaborate (a) Defective return (b) Belated return  
(c) Due date of filing return.

(அ) குறைபாடுள்ளபடிவம், (ஆ) கால தாமதமான படிவம்,  
(இ) வருமான வரி படிவம் சமர்ப்பிப்பதற்காக காலக்கெடு – விளக்குக.

**UG-220**

**BBM-32**

**B.Com. DEGREE EXAMINATION –  
JUNE, 2019.**

**Third Year**

**COST ACCOUNTING**

Time : 3 hours   Maximum marks : 75

**PART A — (3 × 5 = 15 marks)**

Answer any THREE questions.

1. What are the advantages of cost accounting?  
அடக்க விலை கணக்கியலின் வரையறைகளை விவரி.
2. Calculate the earnings of a worker under Rowan Scheme.

Time allowed      48 hours

Time taken        40 hours

Rate per hour    Re. 1

ரோவான் திட்ட அடிப்படையில் ஒரு வேலையாளர்க்கான வருவாயைக் கணக்கிடுக.

அனுமதிக்கப்பட்ட காலம்      48 மணிகள்

எடுத்துக் கொண்ட காலம்      40 மணிகள்

ஒரு மணித் துளிக்கான வீதம்    ரூ. 1

3. From the following particulars, calculate EOQ and number of orders :

Annual usage – 6000 units

Cost of material per unit – Rs. 20

Cost of placing one order – Rs. 60

Annual carrying cost of one unit – Rs. 2

பின்வரும் விவரங்களிலிருந்து சிக்கன கொள்முதல் ஆணை அளவை மற்றும் ஆணைகள் எண்ணிக்கையை கணக்கிடவும்.

ஆண்டு பயன்பாடு – 6000 அலகுகள்

ஒரு அலகின் அடக்க விலை – ரூ. 20

ஒரு அனுப்பாணை இடுவதற்கான செலவு – ரூ. 60

ஒரு அலகு சேகரித்து வைப்பதற்கான வருட செலவு – ரூ. 2

4. Calculate Break Even Point from the following :

Sales 1,000 units at Rs. 10 each – Rs. 10,000

Variable cost – Rs. 6 per unit

Fixed Cost – Rs. 8,000

கீழ்க்கண்டவற்றிலிருந்து லாப நட்ட மற்ற நிலையைக் காண்க.

விற்பனை 1,000 அலகுகள் ரூ. 10 வீதம் – ரூ. 10,000

மாறுபடும் அடக்கவிலை – ரூ. 6 ஒரு அலகு

நிலையான அடக்கவிலை – ரூ. 8,000.

5. What is meant by Job Costing?

பணிக்கான அடக்க நிலை என்பதின் அர்த்தம் என்ன?

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. What are the characteristics of an ideal costing system?

ஒரு சிறந்த அடக்கவிலை முறையின் குணாதிசயங்கள் யாவை?

7. The Rock Ltd. furnishes you the following information :

	First half	Second half
	Rs.	Rs.

Sales	8,10,000	10,28,000
-------	----------	-----------

Profit earned	21,800	64,800
---------------	--------	--------

From the above, you are required to compute the following assuming that the fixed cost remains the same in both the periods.

- (a) P/V ratio
- (b) Fixed Cost
- (c) The amount of profit or loss where sales are Rs. 6,48,000
- (d) The amount of sales required to earn a profit of Rs. 1,08,000.

ராக் விமிடெட் கீழ்க்காணும் தகவல்களைக் கொடுத்துள்ளது.

முதல் பாதி	இரண்டாம் பாதி
ரூ.	ரூ.

விற்பனை	8,10,000	10,28,000
ஈட்டிய லாபம்	21,800	64,800

மேற்கண்ட தகவல்களைக் கொண்டு கீழ்க்காண்பவற்றைக் காண்க. இரண்டு காலங்களிலும் நிலையான செலவு திரும்பவும் ஒன்றே தான் எனக் கொள்க.

- (அ) லாப/அளவு
- (ஆ) நிலையான செலவு
- (இ) விற்பனை ரூ. 6,48,000 ஆக இருக்கும் போது லாபம் (அல்லது) நஷ்டத்தைக் காண்க.
- (ஈ) ரூ.1,08,000 லாபம் ஈட்டத் தேவையான விற்பனையைக் காண்க.

8. Write short notes on :

- (a) Job Costing – Merits and demerits
- (b) Operating Costing.

சிறு குறிப்பு வரைக :

- (அ) பணி அடக்க விலை கணக்கீடு நன்மைகள் மற்றும் தீமைகள்
- (ஆ) செயல் முறை அடக்கவிலை கணக்கீடு.

9. A manufacturing concern has three production departments and two service departments.

In July 2000, the departmental expenses were as follows :

Production departments :

	Rs.
A	16,000
B	13,000
C	14,000

Service departments :

x	4,000
y	6,000

The service department expenses are charged out on a percentage basis.

	A	B	C	$x$	$y$
Expenses of dept $x$	20%	25%	35%	—	20%
Expenses of dept $y$	25%	25%	40%	10%	—

Prepare a statement of secondary distribution under repeated distribution method.

ஓரு உற்பத்தி நிறுவனம் தன்னிடம் மூன்று உற்பத்தி துறைகளையும், இரண்டு சேவைத் துறைகளையும் கொண்டுள்ளது. ஐந்தை 2000 க்கு, உண்டான துறை வாரியான செலவுகள் பின்வருமாறு

உற்பத்தி துறைகள் :

ரூ.

A	16,000
B	13,000
C	14,000

சேவைத் துறைகள் :

$x$	4,000
$y$	6,000

சேவைத் துறையின் செலவுகள் விகிதாக்கார அளவில் அமைந்துள்ளது.

	A	B	C	$x$	$y$
துறை $x$ -ன் செலவு	20%	25%	35%	—	20%
துறை $y$ -ன் செலவு	25%	25%	40%	10%	—

இரண்டாம் நிலை பங்கீட்டு அடிப்படையில் திரும்ப திரும்ப பங்கீடு செய்யும் முறையில் அறிக்கை தயார் செய்க.

10. From the following particulars, prepare stores ledger by adopting Simple Average method :

Date	Receipts	Issues
2000 Jan 1	300 units at Rs. 10 per unit	—
10	200 units at Rs. 12 p.u.	—
12	400 units at Rs. 11 p.u.	—
15	—	250 units
16	—	150 units
18	200 units at Rs. 14 p.u.	—
20	—	300 units
22	300 units at Rs. 15 p.u.	—
25	100 units at Rs. 16 p.u.	—
27	—	200 units
31	—	100 units

பின்வரும் விபரங்களைக் கொண்டு எளிய சராசரி முறையில் சரக்கு பேரேட்டை தயாரிக்க.

தேதி                  பெறுதல்கள்                  செலுத்தல்கள்

2000 ஜூவரி 1	300 அலகுகள் 1 அலகு	-
	ரூ. 10 வீதம்	
10	200 அலகுகள் 1 அலகு	-
	ரூ. 12 வீதம்	
12	400 அலகுகள் 1 அலகு	-
	ரூ. 11 வீதம்	
15	-	250 அலகுகள்
16	-	150 அலகுகள்
18	200 அலகுகள் 1 அலகு	-
	ரூ. 14 வீதம்	
20		300 அலகுகள்
22	300 அலகுகள் 1 அலகு	-
	ரூ. 15 வீதம்	
25	100 அலகுகள் 1 அலகு	-
	ரூ. 16 வீதம்	
27	-	200 அலகுகள்
31	-	100 அலகுகள்

11. Prepare a Reconciliation statement from the following details :

	Rs.
Net loss as per cost accounts	3,44,800
Net loss as per financial accounts	4,32,890
Works overhead under recovered in costing	6,240
Depreciation over recovered in costing	2,600
Interest on investments	17,500
Administrative overhead over recovered in costing	2,600
Goodwill written off	92,000
Stores adjustment in financial books (Cr.)	950
Depreciation of stock charged in financial books	13,500

பின்வரும் விபரங்களைக் கொண்டு சரி கட்டுதல் அறிக்கையை தயார் செய்க.

	₹.
அடக்கவிலையை கணக்கின்படி நிகர நட்டம்	3,44,800
நிதிநிலைக் கணக்கின்படி நிகர நட்டம்	4,32,890
அடக்கவிலைக் கணக்கில் குறைத்து மதிப்பிடப்பட்ட மேற் செலவு	6,240
அடக்கவிலைக் கணக்கில் மிகையாக மதிப்பிட்ட தேவையானம்	2,600

	₹.
முதலீடின் வட்டி	17,500
அடக்கவிலை கணக்கில் மிகையான மதிப்பிடப்பட்ட	
நிர்வாக மேற் செலவு	2,600
நற்பெயர் தள்ளுபடி செய்தது	92,000
நிதி நிலைக்க கணக்கில் சரி செய்த சரக்கு (வரவிருப்பு)	950
நிதி நிலைக் கணக்கில் சரக்கின் மீது மதிப்பிட்ட	
தேய்மானம்	13,500

12. The following particulars of sales and profit for two periods are available in respect of a concern.

	Period I	Period II
Sales (Rs.)	4,00,000	5,00,000
Profit (Rs.)	1,00,000	1,40,000

Calculate :

- (a) BEP
- (b) Sales for a profit of Rs. 2,00,000
- (c) Profit when sales are Rs. 6,00,000 and
- (d) Margin of safety when profit is Rs. 50,000.

ஒரு நிறுமத்தின் விற்பனை மற்றும் லாபம் இரு கால கட்டங்களில் பின்வருமாறு உள்ளன.

காலம் I      காலம் II

விற்பனை (ரூ.)    4,00,000    5,00,000

லாபம் (ரூ.)        1,00,000    1,40,000

கணக்கிடுக :

- (அ) சமநிலைப் புள்ளி
  - (ஆ) ரூ. 2,00,000 லாபம் பெற தேவையான விற்பனை
  - (இ) விற்பனை ரூ. 6,00,000 எனில் லாபம் மற்றும்
  - (ஈ) இலாபம் ரூ. 50,000 எனில் பாதுகாப்பு எல்லை.
-

**UG-221**

**BBM-33**

**B.Com. DEGREE EXAMINATION –  
JUNE, 2019.**

**Third Year**

**Bank Management**

**MARKETING OF BANKING SERVICES**

**Time : 3 hours                          Maximum marks : 75**

**SECTION A — (3 × 5 = 15 marks)**

**Answer any THREE questions.**

1. Define Marketing.  
சந்தையிடுகை வரையறு.
2. Explain the need for understanding competition.  
போட்டி குறித்து புரிந்து கொள்ளுதலின் அவசியத்தை விளக்குக.
3. What is consumer behaviour?  
நுகர்வோர் போக்கு என்றால் என்ன?
4. What are banking products for marketing?  
வங்கியின் சந்தையிடுகைக்கான பொருட்கள் யாவை?

5. State the differences between Marketing Research and Marketing Information system.

சந்தையிடுகை ஆராய்ச்சிக்கும் சந்தையிடுகை தகவல் முறைக்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறுக.

**SECTION B — (4 × 15 = 60 marks)**

Answer any FOUR questions.

6. What are the characteristics of bank services marketing?

வங்கிச் சேவை சந்தையின் இயல்புகள் யாவை?

7. Explain the impact of banking regulations on marketing strategies of banks.

வங்கிகளின் சந்தையிடுகை உத்திகளின் மேலான வங்கி ஒழுங்குமுறையின் தாக்கத்தைப் பற்றி விளக்குக.

8. Describe the stages in consumers' buying decision process.

நுகர்வோரின் வாங்குதல் முடிவின் படிநிலைகளை விவரிக்க.

9. Discuss the need for marketing of banking services.

வங்கிச் சேவைகளைச் சந்தையிடுகையின் அவசியத்தைப் பற்றி விளக்குக.

10. Explain the basis of bank market segmentation.  
வங்கிச் சந்தைப் பகுப்பின் அடிப்படைகளை விளக்குக.
  11. What are the merits and demerits of primary data?  
முதல் தர தகவலின் நன்மை தீமைகள் யாவை?
  12. Enumerate the steps in conducting situation analysis.  
சூழ்நிலைப் பகுப்பாய்வின் படிநிலைகளை விளக்குக.
-

**UG – 222**

**BBM–34**

**B.Com. DEGREE EXAMINATION —  
JUNE 2019.**

**Third Year**

**Bank Management**

**CUSTOMER RELATIONSHIP MANAGEMENT**

Time : 3 hours                            Maximum marks : 75

**PART A — (3 × 5 = 15 marks)**

**Answer any THREE questions.**

1. Define oral communication and written communication.

வாய்மொழித் தகவல் தொடர்பு மற்றும் எழுத்துப் பூர்வமான தகவல் தொடர்பு பற்றி வரையறு.

2. What is customer relationship management?

வாடிக்கையாளர் உறவு மேலாண்மை என்றால் என்ன?

3. Who is a banker?

வங்கியர் என்பவர் யார்?

4. Write a note on customer day.

வாடிக்கையாளர் தினம் பற்றிக் குறிப்பு எழுதுக.

5. What is customer satisfaction?

வாடிக்கையாளர் திருப்தி என்றால் என்ன?

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Explain the importance of communication.

தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை விளக்குக.

7. Explain the role of CRM.

CRM – ன் பங்கை விளக்குக.

8. Suggest measures to be implemented for retaining and enlarging customer base.

வாடிக்கையாளர் அடித்தளத்தைத் தக்கவைப்பதற்கும் விரிவு படுத்துவதற்கும் தேவையான வழிமுறைகளைத் தருக.

9. What are the customer services provided by banks? Explain the importance of customer services.

வங்கிகள் வழங்கும் வாடிக்கையாளர் சேவைகள் யாவை? வாடிக்கையாளர் சேவையின் முக்கியத்துவத்தை விளக்குக.

10. Discuss the role of banking ombudsman, in redressing the grievances of customers.

வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்ப்பதில் வங்கித் தீர்ப்பாய்த்தின் பங்கு பற்றி விவாதிக்க.

11. Explain the barriers to communication.

தகவல் தொடர்பில் ஏற்படும் தடைகள் பற்றி விளக்குக.

12. Discuss the steps to be taken for improving customer satisfaction.

வாடிக்கையாளர் திருப்தி மேம்படத் தேவையான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க.

---

**UG-223**

**BBM-35**

**B.Com. DEGREE EXAMINATION –  
JUNE 2019.**

**Third Year**

**Bank Management**

**TREASURY MANAGEMENT**

Time : 3 hours                                    Maximum marks : 75

**SECTION A — (3 × 5 = 15 marks)**

**Answer any THREE questions.**

1. What is Risk Management?

இடர் மேலாண்மை என்றால் என்ன?

2. Explain ALM.

ALM - பற்றி விளக்குக.

3. What is capital reserve?

மூலதனக் காப்பு என்றால் என்ன?

4. Expand: SLR and CRR.  
விரிவாக்கம் தருக: SLR மற்றும் CRR.
5. Write a note on Commercial paper.  
வணிகத்தாள் பற்றிக் குறிப்பு எழுதுக.

**SECTION B — (4 × 15 = 60 marks)**

Answer any FOUR questions.

6. What are the objectives of Treasury Management?  
கருதுல மேலாண்மையின் நோக்கங்கள் யாவை?
7. Explain the various money market instruments.  
பணச்சந்தையின் பல்வேறு ஆவணங்கள் பற்றி விளக்குக.
8. Discuss the sources of funds for domestic money market.  
உள்நாட்டுப் பணச் சந்தையின் நிதி ஆதாரங்களைப் பற்றி விவாதிக்க.
9. What are the financial institutions working in domestic money market?  
உள்நாட்டுப் பணச் சந்தையில் செயல்படும் நிதி நிறுவனங்கள் யாவை?

10. Enumerate the functions of domestic money market.

உள்நாட்டுப் பணச் சந்தையின் பணிகளை விளக்குக.

11. Describe the role of RBI in regulating the foreign currency market.

அன்னியப் பணச் சந்தையை ஒழுங்குபடுத்துவதில் RBI -ன் பங்கை விவரிக்க.

12. What are the precautions to be taken by the banks in employment of surplus funds?

உபரி நிதியை முதலீடு செய்யும் போது வங்கிகள் எடுக்க வேண்டிய முன்னெண்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

---